2012 ஏப்ரல் 27]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. பி. தங்கமணி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே இரண்டு சிமெண்ட் ஆலைகள் தமிழகத்திலே இயங்கிக் கொண்டிருக்கின்றன. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் அந்தப் பகுதியிலே சுண்ணாம்புக் கல் கிடைக்கின்ற காரணத்தினால், புதிய சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கப்படுமா என்று கேட்டிருக்கின்றார்கள். பக்கத்திலே ஆலங்குளத்திலே ஒரு சிமெண்ட் ஆலை இருக்கின்றது. இருந்தாலும், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்டிருப்பதற்கிணங்க, மாண்புமிகு அம்மாவினுடைய அரசு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 183, மாண்புமிகு உறுப்பினர் திரு. ந. நஞ்சப்பன், மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் அவர்கள்.*

183—

தேனீ வளர்ப்புப் பண்ணை

***6347—திரு. ந. நஞ்சப்பன்:**

மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம் வட்டம், ஒகேனக்கல் பகுதியில் தேனீ வளர்ப்புப் பண்ணை அமைத்து பழங்குடியினரின் வளர்ச்சிக்கு உதவ அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. பூ. செந்தூர் பாண்டியன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்கள் அனுமதியுடன் திருத்திய விடையை அளிக்கிறேன்.*

தற்போது தேனீ வளர்ப்புப் பண்ணை அமைக்கும் திட்டம் எதுவும் அரசின்வசம் இல்லையென்றாலும், பழங்குடி மக்களின் பாதுகாவலராகத் திகழும் மாண்புமிகு அம்மா அவர்களின் மேலான கவனத்திற்கு உறுப்பினருடைய கோரிக்கை எடுத்துச் செல்லப்பட்டு, உரிய பரிசீலனைக்குப் பின், தேவைப்படின், தேனீ

வளர்ப்புப் பண்ணை அமைக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உங்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 10-45

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ந. நஞ்சப்பன் அவர்கள்.

திரு. ந. நஞ்சப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒகேனக்கல் வனப் பகுதியில், வனத் துறைப் பயணியர் விடுதிக்கு அருகில் 5 ஏக்கர் நிலப் பரப்பில் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்த அரசுத் தேனீ வளர்ப்புப் பண்ணை, தற்போது செயல்படவில்லை. அந்த இடத்தில் மீண்டும் தேனீ வளர்ப்புப் பண்ணை ஏற்படுத்துவதற்கு மறு பரிசீலனை செய்யப்படுமா எனத் தங்களின்வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. பூ. செந்தூர் பாண்டியன்: மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அது பரிசீலிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (குறுக்கீடு)

திரு. ந. நஞ்சப்பன்: ஒரு துணைக் கேள்வி, மூலக் கேள்வி அல்ல.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ந. நஞ்சப்பன், அமைச்சர் அவர்கள் பரிசீலிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள், please sit down. மாண்புமிகு உறுப்பினர் திரு. அ. சவுந்தரராசன். (குறுக்கீடு) பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் சொல்லியிருக்கிறார்.

திரு. அ. சவுந்தரராசன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே..., (குறுக்கீடு)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ந. நஞ்சப்பன் அவர்கள்.

திரு. ந. நஞ்சப்பன்: மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, இருளர் பழங்குடியின மக்கள் ஒகேனக்கல் வனப் பகுதியில் இன்றைக்கும் குகையில் வாழ்ந்து

கொண்டிருக்கிறார்கள். தேன், காய், கனிகள்தான் அவர்களின் பிரதான உணவாக இருக்கிறது. ஆகவே, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கின்ற வகையில் தேனீ வளர்ப்புப் பண்ணை ஏற்படுத்துவதற்குத் தீவிர முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென்று தங்கள்வாயிலாகக் கேட்டு அமர்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. பூ. செந்தூர் பாண்டியன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதை ஆய்வு செய்து, தேவைப்படின் பரிசீலிக்கப்படும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 184, மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.சி. வீரமணி, மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள்.*

184—

தங்கும் விடுதி

***5502—திரு. கே.சி. வீரமணி:**

மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வேலூர் மாவட்டம், ஏலகிரியில் சுற்றுலாத் துறையின்மூலம் ஒரு தங்கும் விடுதி அமைக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திருமதி எஸ். கோகுல இந்திரா, சுற்றுலாத் துறை அமைச்சர்:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்கள் அனுமதியுடன் திருத்திய விடையை அளிக்கிறேன்.

(அ) மற்றும் (ஆ) வேலூர் மாவட்டம், ஏலகிரியில் ரூபாய் 40 இலட்சம் செலவில், மைய அரசு நிதி உதவித் திட்டத்தின்கீழ் சுற்றுலாத் துறைமூலம் ஒரு விடுதி கட்டப்பட்டு தற்போது